



சாலையோரத்தில் வாகனம் நிறுத்துதல், விளையாட்டு மைதானங்கள், மற்றும் உடல்நீதியான சமூக விலகல்: கோவிட் – 19 தொற்று பரவல் காலத்தில் இவற்றுக்கான உப சட்டங்கள் பற்றி குடியிருப்பு வாசிகளுக்கு நகர நிர்வாகம் நினைவூட்டுகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 30, 2020) – வருடம் முழுவதுமாக உப சட்டங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் பற்றி ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்டுகிறது. உப சட்டங்கள் என்பவை, தூய்மையானதும் பாதுகாப்பானதுமான நகரத்தை பேணுவதற்கு அத்தியாவசியமானதாகும்; மற்றும் இந்த தரநிலைகளைப் போற்றுவதில் ஒவ்வொரு குடியிருப்புவாசிக்கும் ஒரு பங்கு இருக்கிறது.

பீல் பிராந்தியமானது நிலை 2 க்கு நகர்ந்து விட்டது என்றாலும், ஒழுங்குமுறைகளுக்கு இணங்காதவர்களுக்கு ஒவ்வொரு விதிமீறலுக்கும் [ப்ராம்ப்ட்டன் கோவிட்-19 அவசர நிலை நடவடிக்கைகள் உபசட்டம் \(Brampton COVID-19 Emergency Measures By-law\)](#) அல்லது, பிரதேச அவசரகாலமேலாண்மை மற்றும் குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (EMCPA) படி குறைந்தபட்சமாக \$500 மற்றும் அதிகபட்சமாக \$100,000 அபராதம் விதிக்கப்படலாம் என ப்ராம்ப்ட்டன் வாசிகளுக்கு நினைவூட்டப்படுகிறது. குடியிருப்பு வாசிகள் இந்த ஒழுங்குமுறைகளுக்கு இணங்காதபட்சத்தில், நகரின் சம்பந்தப்பட்ட பிற உப சட்டங்களின் கீழும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

நகரின் சாலையின் ஓரங்களில் வாகனம் நிறுத்துதல்

COVID-19 தொற்று பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட விதிமீறல்களுக்கான தண்டிப்புக்களை ([போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்த உப சட்டத்தின் \(Traffic and Parking By-law\)](#) கீழ் நகரப் பணியாளர்கள் மீண்டும் தொடங்குவார்கள். ஜூலை 6, 2020 திங்களன்று, இரவில் வாகனம் நிறுத்திவிட்டுச் செல்பவர்களை தண்டிப்பதற்கான அமலாக்கம் மீண்டும் தொடங்கும். நகரத்தின் போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்த சட்டத்தின் கீழ், அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை வாகனங்களை தெருவில் நிறுத்தக் கூடாது. ஜூலை 20, 2020 திங்கட்கிழமை முதல், மூன்று மணிநேரத்திற்கும் மேலான வாகன நிறுத்த மீறல்களுக்கு தண்டனை அமலாக்கம் மீண்டும் தொடங்கும். உப சட்டத்தின் கீழாக, ஒரு சமயத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் தெருவில் நிறுத்தப்படக்கூடாது.

வாகனம் நிறுத்துவது பற்றிய பரிசீலனைகள் ஆன்லைனில் அல்லது 311 ஐ அழைப்பதன் மூலம் தொடர்ந்து கிடைக்கின்றன. ஜூலை 6, 2020 க்குப் பிறகு தெருவில் வாகனம் நிறுத்தம் செய்யத்



தேவைப்படும் வாகனங்களுக்கு, நகரின் [இணைய தளத்தில்](#) ஒரு விண்ணப்ப படிவம் கிடைக்கிறது. மாற்றாக, நடைபாதைக்கும் சாலைக்கும் இடையில் இருக்கின்ற புல்வெளி பகுதியில் வாகனங்களை நிறுத்தலாம்.

தனியார் சொத்து மீதான கண்காணிப்பு மற்றும் அபராத அறிவிப்புகள் கொடுப்பதற்கு பொறுப்பான தனியார் காவல் நிறுவனங்கள், தனியார் சொத்துக்களில் வாகன நிறுத்தம் செய்வதை தண்டிப்பதற்கு அமலாக்கம் செய்வதுவும் மீண்டும் தொடங்கும்; இதில் கூடுதலாக, பாதையை மறிக்கும் வகையிலான வாகன நிறுத்த மீறல்கள் மற்றும் தீயணைப்பு பாதையை மறிக்கும் வாகன நிறுத்த மீறல்களுக்குமான அமலாக்கமும் தொடர்ந்து செயல்படும்.

பூங்காக்களை உபயோகித்தல்

நகரின் பூங்காக்கள் இப்போது திறந்துவிடப்பட்ட நிலையில், குடியிருப்பாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் நிலைநாட்டுவதற்காக நிலை 2 ஆம் கட்டத்தின் கீழ், அனைத்து விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் குடிநீர் அமைப்புகள் ஆகியவை மூடப்பட்டே இருக்கும் என்பது குடியிருப்பாளர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

உடல்ரீதியான சமூகவிலகல்

கோடை காலத்தின் இதமான பருவநிலையை அனுபவிப்பதற்காக குடியிருப்பாளர்கள் வெளியே செல்லத் துவங்கியிருப்பதால், உடல் ரீதியான சமூக விலகலைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை நகர நிர்வாகம் அவர்களுக்கு நினைவூட்டுகிறது. தங்கள் [சமூக வட்டத்திற்கு](#) வெளியே உள்ளவர்களிடமிருந்து ஒவ்வொருவரும் 2.0 மீட்டர் தூரத்தை பராமரிக்க வேண்டும். EMCPA சட்டத்தின் கீழாக, பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடுவது தடை செய்யப்பட்டுள்ளது

பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடியிருப்பது அல்லது உடல் ரீதியான சமூக விலகல் நடவடிக்கைகளுக்கு இணங்காத மக்கள் அல்லது வணிக நிறுவனம் பற்றி புகாரளிக்க, குடியிருப்புவாசிகள் எண் 311 ஐ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோவிட்-19 தொற்று பரவலைச் சமாளிக்கும் விதமாக சமூகத்தினரை ஆதரிக்க நகர நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.brampton.ca/COVID19 ஐப் பார்வையிடவும் அல்லது ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் @CityBrampton ஐப் பின்தொடரவும். நகரத்தின் உப சட்டங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.brampton.ca க்கு வருகை தரவும்



BRAMPTON

Service and Information Update

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca

MEDIA CONTACT